in all hospitals, unless it is a Children's Hospital where it could be used for prevention of the disease. We can think of having it in Maternity Hospitals also.

Siruvani Reservoir.

*73. *Q.*—THIRU P. THIRUGNANASAMBANDAM: Will the Hon. the Minister for Health be pleased to state—

(*a*) whether it is a fact that the officials of the Kerala Government removed the sand bags piled across the Siruvani Reservoir for the provision of drinking water for Coimbatore town; and

(*b*) if so, the action taken thereon ?

சிறுவாணி நீர்த் தேக்கம்.

திரு. பி. திருஞானசம்பந்தம்: மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) கோவை நகர குடிதண்ணீர் வசதிக்காக சிறுவாணி நீர்த் தேக்கத்தின் குறுக்கே மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டதை கேரள அரசு அதிகாரிகள் அகற்றியது உண்மையா?

(இ) ஆமெனில், அதன் மீது எடுத்த நடவடிக்கை யாது?

மாண்புமிகு திரு. க. அன்பழகன்: (அ) ஆம்.

(இ) இந்த ஏற்பாடுகளில் குறுக்கிடாதிருக்குமாறு கேரள அரசு தமது களப்பணியாளர்களுக்கு அவசியமான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டு கேரள அரசிற்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது கடந்த காலநிலை. அண்மையில் ஒப்பந்தம் ஒன்று நிறைவேறி, குடிதண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க விரிவான முறையில் ஏற்பாடு செய்திருப்பதால் இப்பிரச்சினை எழாது என்று நான் நினைக்கின்றேன்.

I.A.S. and Non-I.A.S. Officers.

*61. *Q.*—THIRU M. ARUMUGASWAMI: Will the Hon. the Chief Minister be pleased to state—

(*a*) the Departments which have I.A.S. Officers as Heads of Departments; and

(*b*) the Departments where non-I.A.S. Officers are Heads of Departments ?

1973 நவம்பர் 23]

ஐ.ஏ.எஸ். & ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகள்.

திரு. எம். ஆறுமுகசாமி: மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்---

(அ) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் துறைத் தலைவர்களாகக் கொண்டுள்ள துறைகள் யாவை?

(இ) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளல்லாத பிறரை துறைத் தலைவர்களாகக் கொண்டுள்ள துறைகள் யாவை?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: (அ) & (இ) விவர அறிக்கை @ ஒன்று மன்றத்தின் முன் வைக்கப்படுகிறது.

திரு. வ. ஈஸ்வரமூர்த்தி: தலைவரவர்களே, இந்த அறிக்கையின்படி சில துறைகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், சில துறைகளுக்கு ஐ.ஏ.எஸ். அல்லாதவர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றூர்கள். எந்த அடிப்படையிலே இந்தப் பாகுபாடு செய்யப்படுகின்றது என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: இதற்கென்று தனிக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. துறைத் தலைவராக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். எந்தத் தனிக் கட்டுப்பாடும் அவர்களுக்கு என்று இல்லை. அவர்கள் அந்தப் பதவிகளில் 1954-ம் வருட, ஐ.ஏ.எஸ். ஊதிய விதிகள் மூன்றும் அட்டவணையில் பதவியின் தரத்தினையும், பொறுப்பினையும் பொறுத்து மாநில அரசு அறிவித்திருக்கின்ற உத்தரவுகளின் அடிப்படையிலே நியமிக்கப் படுகின்றூர்கள்.

திரு. ஜி. சுவாமிநாதன்: சில துறைகளைப் பொறுத்த வரையில் அந்தந்தத் துறைகளில் நல்ல படிப்பும் வல்லுநருமாக இருப்பவர்களை அந்தத் துறைத் தலைவராக நியமிப்பதற்கு அபிப்பிராயம் இருக்கின்றதா என்று அறிய விரும்புகின்றேன். பால் உற்பத்தி, பால் பண்ணைத் துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஏன் போட வேண்டும்? அதுவும் ஏன் அடிக்கடி அவர்களை மாற்ற வேண்டுமென்பதை முதலமைச்சர் அவர்கள் தெரிவிப்பார்களா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: அது யோசிக்க வேண்டிய ஒன்று தான். சில நேரங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, அந்தத் துறைக்கென்றே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களை தலைவராக மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அதைப்பற்றி அரசு யோசிக்க வேண்டியது தான்.

@ 326-329-ம் பக்கங்களில் இணைப்பு III ஆக அச்சிடப்பட்டுள்ளது.